

கடவுள்துணை.

கள் ஞகடைசி ந் து  
என் னும்,

# குடியர்ச்சிந்து.

திருப்போகுர்  
டி. கோபால் நாயகர்

அவர்களாற்றமது  
மதரூஸ், என். சி.

கோள்டன் அச்சியங்கிரசாலையிற்  
பதிப்பிட்டுப்பட்டது

1914

17-18 காலத்தியபப முதல்வீதி மதரூஸ் என். சி.

• ரடவுள் துணை.

# கள் ஞகடைசிந்து.

— — — (\*) — — —

வி ருத்தம்.

நம்பினுன் யிருந்தகள்ளே காடியை யறிந்தகள்ளே, தம்பியுங் தகப்பன்பாட்டன் தலம்பறை கண்டகள்ளே, வம்புங் செய்தாய் கள்ளே வருவையோ சொல்வாய்கள் ளே, சொம்புபோல்குடிவைகள்ளே சோறுபோல் கொதி க்குங்கள்ளே, தங்கம்போலானகள்ளே தெரியக்கொடுக் குங்கள்ளே, எங்களைவளர்க்குங்கள்ளே வங்கேபோயோ ஸித்தாய்கள்ளே, சிங்கம்போ லெகுருங்கள்ளே ஜெயிலு க்கு அனுப்புங்கள்ளே, பொங்கியே வழியுங்கள்ளே புற ப்பட்டு வருவாய் கள்ளே.

ஆ னந்தக்களிப்பு.

ஜாடியே உனக்கொருகும்பிடு—அந்த  
சாராயங்குடித்தாக்கால் பேதியெடுக்குது  
புட்டியே உனக்கொருகும்பிடு—அந்த  
பீரருடித்தாக்கா சோரைக்கெடுக்குது

கள் ரூ கடை சிந்து.

五

கள் ளே உனக்கொரு கும்பிடு—அந்த  
கஞ்சாவடித்தாக்கா வெஞ்சை வுலத்து து  
மரமே உனக்கொரு கும்பிடு—அந்த  
மத்தை தயிமுத்தால் பலத்தைக்கெடுக்குது  
எப்போவருவாயோ கள் ளே—உனக்கு  
இது ஞாயமல்லா எழுந்து வாகள் ளே.

இ-ம-ஈ தா மக்கியை-ஆகிதாளம்.

பல்லவி.

வங்து தே கள் ரூ—யிஸ்வரன் போலே  
வங்து தே கள் ரூ.

அ நு பல்லவி.

வங்து தே பார்கள் ரூ வாகனங்களுவாடு  
நொந்து யிருந்தபேரை நெட்டித்தள்ளிக்கொண்டு  
சரணங்கள்.

ஆகிசிலைகளெல்லாம் அழிமாண்டு போக்கு து  
அஞ்சனு ஆனு படியான் றா ஆச்சு து  
சோதிபதன்கருக்கு குரிய னுக்கு ஏது  
கள்ளிக்கடித்துக்கொண்டு உள்ளுக்குகள் விட்டால்  
யெழும்புதே போதை—தலைக்கு மேல்கை தூக்கி  
கடிக்குதே பல்லை.

ஆரணோ னாலும் ஆட்டின்மயிரே போக்கி  
அது குடிக்கும்போதை ஓட்டுப்புண்டும்சிச்சி

பாரில்பட்டையும்பத்தாய் குழந்தைகுடிக்கும்பாச்சி  
பாட்டாக்கள்ஒருமுச்சி பாணந்தடுத்துப்போச்சி (வ)  
ஏகுபதிகடைக்கள்ஞ ராவெல்லங்கொடையுது  
ரவுண்டுடானுக்கள்ஞ கிருக்குகள்வாங்குது  
பரைச்சேரிகடைக்கள்ஞ பாடுதுஆடுது  
பாமுஞ்சுடுகாட்டுகள்ஞ தலைகிழாய்துள்ளுது

இதுவென்னகள்ஞ—பலவைதொட்டிக்கள்ஞ  
ஒழுவுதேசொள்ஞ (வங்)

பெண்சாதியெதிர்த்தாக்கால் பளிச்சென்றுமாட்டுது  
பிள்ளையினுவென்றால் சொள்ளையிலடிக்குது  
தன்பேச்சிபோல்வந்தால் தட்டிக்கொடுக்குது  
தடுத்துச்சொன்னுல்பல்லை கடித்துமுடுக்குது

யெடுக்குதேகிருக்கு நாலுபேர்பிடித்தாலும்  
ஷிமுக்குதேமொரப்பு.

செஞ்சி யேகாம்பரமுதவியாராவியற்றிய  
குடியர் அலங்காரம்.

வேவண்பா

காலீக்குடியரெல்லாங் கவைக்குதவார்கள்குடிப்பார்  
வேலைக்குப்போகார் வெறியெனப்போலலைவார்  
வெறுமைவந்தபோது வேலைக்குப்போவார்  
தருமமேருடியர்க்குத் தான்

கள் எங்கை சிந்து.

(ஈ)

புருஷன்சொல் சிந்து.

முக்கிமுக்கிகஷ்டப்பட்டு கேள்டி  
மூன்றுபண்ண்கொண்டுவாந்தேன் பாரடி  
பக்குவமாய்சௌவுநீ பண்ணடி  
பாட்டாக்கன்றுக்கொருபணந் தாக்கடி  
பெண்கள் கொல்லல்.

பெண்ணே  
கண்ணே  
பெண்ணே  
கண்ணே

கள்ளோமறந்திட்டா குடிகார  
காலையில்குடியர்த்தா சதிகார  
பிள்ளோகுட்டிபெத்தாயோடா சண்டான  
யின்னம்புத்திவல்லையோடா குடிகார

பாவி  
பாவி  
பாவி  
பாவி

(புரு) சேனோள்பழக்கமடி முட்டாரு பெண்ணே  
ஜென்மத்திலேலூரிபோச்சே கெட்டேண்டி கண்ணே  
நாலுமட்டுங்குடித்தனன்று எண்ணைதே பெண்ணே  
நாலுமுனுதலம்பறையாய் நடக்குதே கண்ணே

(பெ) குடிக்கேனன்று சத்தியங்கள்பண்ணையே பாவி  
குடல்பழுத்துதென்றுக்கதை சொன்னையே பாவி  
ஆடிகளரு உன்குலைக்கிப்போதாதே பாவி  
சாப்பிட்டாலும் வீண்சண்டைகள்செய்யாதே பாவி

(புரு) மனவருத்தப்படுவதாலே கேள்டி பெண்ணே  
மாஜினமாகிலுந்தின்று வாரண்டி கண்ணே  
துண்டுவெண்றுபேசாதடி முட்டாரு பெண்ணே  
துட்டுகூடகுறைறஞ்சிபோச்சி தூக்குது கண்ணே

(பெ) பணம்போனாலும்போகுதையா எந்தன் கணவர்  
பங்கிவுண்டைபழக்கம் வேண்டாம் எந்தன் கணவர்  
குணத்தின்படிடைப்பேனையா எந்தன் கணவர்  
கும்மாமட்டுக்குடிக்கவேண்டாம் எந்தன் கணவர்

(புரு) கும்மாவுன்னைகுடுப்பதில்லை கேள்டி பெண்ணே  
குடிக்கிமட்டும்தூத்தைபணம் தாக்கடி கண்ணே  
சம்மாகம்மாசொன்னைவென்று எண்ணுதே பெண்ணே  
சோத்துப்பாளையெகிரிப்புடுந் தவரினால் கண்ணே

(பெ) சோத்துப்பாளையெகிரிப்போன்றுகேள்டா பாவி  
குத்துதாண்டாளாஞ்சிபோகுங் குடிகார பாவி  
நேத்துசொன்னசந்தியத்தை மறந்தாயே பாவி  
நாஞ்சிமட்டும்செட்டிலிட்டு வந்தாயே பாவி

(புரு) குடிபருக்குசத்தியக்க ளேதடி பெண்ணே  
கூச்சலிங்கேபோடவேண்டாம் கேள்டி கண்ணே  
படியடித்தும்போதவெளாஞ்சுங் காண்டி பெண்ணே  
பணமிருந்தால்பட்டைகுடித்துவருவன்டி கண்ணே

(பெ) பட்டைமுஞ்சிலிட்டிலிழு குடிகார பாவி  
பாட்டாவுடன்பட்டைசேர்ந்தல் மேசண்டா பாவி  
கஷ்டப்பட்டுபணத்தைவீணை யழிக்காதே பாவி  
காலங்கருப்பானதினால் சொன்னிடாண்டா பாவி

(புரு) பணம்போனாலும் ஒட்டபம்போக்கிகேள்டி பெண்  
பாட்டாயடித்தாகையுங்காலு முரைக்குது பெண்ணே

கள் ரூ கலட சிந்து.

எ

கணக்குபார்த்துகுடிக்காவிட்டால் கேள்வி      பெண்ணே  
காலனூக்கடகையில் கிட்டாது      வரண்ணே

(பெ) பஞ்சைபோலகற்றகல்வி படிக்காதே      பாவி  
பாரிலுள்ளோரெல்லாம் வன்போல்குடித்தாரோ      பாவி  
செஞ்சி-பேமாப்பரங்கவியை கேள்டா      பாவி  
சிரிக்குதுலகமெல்லாங் குடிகார      பாவி

தெலுங்குங்-தமிழும்.

ஒக்கெலங் படினபாடு      கள் ரூஜாடியே  
ஊரந்த அடிக்குடு ஜாடியே      கள் ரூஜாடியே  
பிரூபுட்டிசெய்தமோசம்  
பிப்பாதண்ணியைகேட்டுப்பாருசாடியே கள் ரூஜாடியே  
போசேடப்புடு சுருக்குண்டாதி  
போயினவதலா ஏமிலேதுபுட்டியே      கள் ரூபுட்டியே  
பட்டைதண்ணியையங்கிந்தி  
சொட்டுமூத்தங்கூடகாலேஞும் புட்டியே      கள் ரூபுட்டியே  
கள் ரூவெச்சினமாடவினி  
காவிவானுபயப்படிந்தி காவடி      கள் ரூகாவடி  
இத்தனைநான்பட்டபாடு  
யாரைகேட்டால் தெரியப்போகுதுகுடுவையே      கள் குடு  
சிறுமண்ணுர்முனிசாமி  
செப்பிசெப்பிநவ்வினுடுமொந்தையே      கள் மொந்தையே

۸

கள் ஞக்கை சிந்து.

பரிபூரணங்தபோதம்—நேற்று  
பகலெல்லாம்மைபெய்து சுவரெல்லாம்வோதம்

சுராய்புட்டியைநம்பு—அதை

சாப்பிட்டால் கொடுக்குதே அளவற்றதெம்பு

കൈപ്പിക്കിച്ചെലവില്ല—കൊമ്പു യാര

கண்டதேகுத்தினால் கயஞ்சேகம்பு (தரு)

## பெற்றதாய் சொல்லைக்கேளாதே—உந்தன்

പെൻടാട്ടിമിൻസിക്കേ കൺസിവാർക്കാതേ

உற்றுரை ஊரில் சேர்க்காதே—உந்தன்

அயுக்கும்லாகாச தருமன்செப்தாதே (தந)

ବେମ୍ବରତାଯାକ୍ରାତ୍ସିରୋଣ୍ଡିମାଟ୍ରି—ବେମ୍ବର

കുപ്പങ്ങളിലെ വൈദിക മന്ദിരങ്ങൾ കൂടാം

କୁର୍ମଜୀବ ଉତ୍ସବାଳୁଙ୍ଗମାଟି—ଶିଖ

ଶ୍ରୀ ବାଣିଜୋର୍ ମେଳ୍ କର୍ତ୍ତାଙ୍କୁ ପାଇଲା ।

தாமத்தெய்யாகிரமன் மே—நாளை

கருமத்தைச் செய்தாலே கடைத்தீர்வாமே. (தார)

## க ள் ரூ கடை சிந்து

۴۰۸